

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திற்கும் இடையில் கைசாத்திடப்பட்ட 2019 ஏப்ரல் 11 ஆம் திகதிய 6346-எல்கே ஆம் இலக்க கடன் உடன்படிக்கையின் III (ii) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

கடன் உடன்படிக்கையின் பிரகாரம், விவசாய அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராகவும் அமுலாக்கல் முகவராகவுமுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட வறண்ட பிரதேசங்களில் சிறுநிலவுடமையாளர் விவசாயத்தின் உற்பத்தித்திறன் மற்றும் காலநிலை மீட்சியை முன்னேற்றுவதே செயற்திட்டத்தின் நோக்கங்களாகும். செயற்திட்டத்தின் செயற்பாடுகளானது விவசாய உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல், விவசாயத்திற்கான நீர் மற்றும் செயற்திட்ட முகாமைத்துவம் ஆகிய பெயர்களிலான மூன்று கூறுகளின் கீழ் அமுல்படுத்தப்படுகின்றது.

கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 22,500 மில்லியனிற்குச் சமனான ஐ.அ.டொலர் 125 மில்லியனாக இருந்ததுடன், அதில் ரூபா 19,800 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 110 மில்லியன் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ரூபா 1,700 மில்லியன் மிகுதித் தொகை இலங்கை அரசாங்கம் மற்றும் பயனாளிகளினால் நிதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2019 மே 07 இல் ஆரம்பித்திருந்ததுடன் 2024 யூன் 30 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது. எனினும், செயற்திட்ட நடவடிக்கைகளின் முடிவுறுத்தல் திகதி 2025 திசெம்பர் 31 வரையிலும் நீடிக்கப்பட்டிருந்தது.

1.3 அபிப்பிராயம்

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான செயற்திட்டத்தின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான செலவினக் கூற்றையும் அதனது காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களிற்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் கணக்காய்வு அவதானிப்புகள்

2.1 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	விதிகள், கணக்கீட்டு விடயம்	குறைபாடு/ கணக்காய்வு	முகாமைத்துவத்தின் பதிலளிப்பு	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) உள்நாட்டு வருமான வரித்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2019 யூலை 09 ஆம் திகதியிடப்பட்ட சீஐஐஆர்/2019/03-1 (Ins. & Cir) ஆம் இலக்கச் சுற்றறிக்கை மற்றும் 2021 ஏப்ரல் 09 ஆம் திகதியிடப்பட்ட சீஐஐஆர்/2021/02-02 ஆம் இலக்கச் சுற்றறிக்கை	அனைத்து அரசு நிறுவனங்களும், காலாண்டுக்குப் பிறகு அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் வழங்குனர்களுக்கு செலுத்திய வற் தொடர்பான விவரங்களை உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். ஆனால், செயற்திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே செயற்திட்டம் அந்த விவரங்களைத் தயாரித்து உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திற்கு அனுப்பவில்லை.	இந்த அவதானிப்பு சரியானது. இது 2025 ஆம் ஆண்டுக்கான கணக்குகளில் சரி செய்யப்படும்.	தொடர்புடைய வற் விவரங்களை உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.	
(ஆ) முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2019 மார்ச் 15 ஆம் திகதிய 01/2019 ஆம் இலக்க சுற்றறிக்கை	செயற்திட்ட வழிகாட்டல் குழுக் கூட்டம் (NSC) இரு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டுமாயினும் மீளாய்வாண்டின் போது இரண்டு தேசிய செயற்திட்ட வழிகாட்டல் குழுக் கூட்டங்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தன.	இந்த அவதானிப்பு சரியானது.	சுற்றறிக்கையின் பிரகாரம் தேசிய வழிகாட்டல் குழுக் கூட்டம் இடம்பெற வேண்டும்.	

3. பௌதீக செயலாற்றல்

3.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பௌதீக முன்னேற்றம்

கூறு	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு	இல் கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை	
	எதிர்பார்க்கப் பட்ட பௌதீக செயலாற்றல்	அடையப் பட்ட செயலாற்றல்			
	சதவீதம்	சதவீதம்			
ஓட்டுமொத்த செயன் முன்னேற்றம்	80	76	இந்த செயற்திட்டம் 2019 ஏப்ரல் 11 அன்று தொடங்கப்பட்டு 2024 யூன் 30 ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், செயற்திட்டத்தின் செயல்பாடுகள் முடிவடையும் திகதி 2025 திசெம்பர் 31 வரை	இந்தக் அவதானிப்புடன் உடன்படுகிறேன். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 100 சதவீத முன்னேற்றத்தை அடைய செயல் திட்டங்கள் வரை	செயற்திட்டத்தின் செயல்பாடுகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும்.

நீடிக்கப்பட்டது. ன.
செயற்திட்டம் முடிவடைய
வேண்டிய அடுத்த 12
மாதங்களுக்குள் இலக்கு
வைக்கப்பட்ட 24 சதவீத
பௌதீக முன்னேற்றத்தை
முடிப்பது நிச்சயமற்றது
என்று
கண்டறியப்பட்டுள்ளது.

3.2 ஒப்பந்த நிர்வாகம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) அம்பாறை மாவட்டத்தின் கோமாரி பகுதியில் உள்ள சியம்பலகஸ்வெவ நீர்த்தேக்கத்தின் புனரமைப்புக்கான CSIAP செயற்திட்டம் 2022 ஆகஸ்ட் 24 அன்று ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ரூபா.26,567,926 மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தின்படி, புதுப்பித்தல் பணி 2023 பெப்ரவரி 23 க்கு முன்பு முடிக்கப்பட வேண்டியிருந்தாலும், புதுப்பித்தல் பணி 2024 மார்ச் 15 வரை முடிக்கப்படவில்லை மற்றும் ஒப்பந்த நேரத்தை மீறுவதற்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கட்டப்பட்ட அணையில் சில இடங்களில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருப்பதும் காணப்பட்டது.	அவதானிப்புடன் உடன்படுகிறேன். IA கண்டறிந்த நியாயங்களின் அடிப்படையில், கலைக்கப்பட்ட சேதங்களை (தாமதமான கட்டணங்கள்) பயன்படுத்தாமல், செயல்படுத்தும் நிறுவனத்தின் (IA) பரிந்துரைகளின் பேரில், 10.08.2024 வரை 4 முறை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொட்டியில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்து, அவற்றை ஐஏவிடம் ஒப்படைக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.	செயற்திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும்.
(ஆ) 2022 செப்டெம்பர் 20 ஆம் திகதி செயற்திட்டத்தின் ஊவா மாகாண துணை பிரதி செயற்திட்ட பணிப்பாளர் அலுவலகத்தால் தனியார் நிறுவனத்திடமிருந்து 487,500 கிலோ இயற்கை உரத்தை வாங்குவதற்கான உத்தரவை பிறப்பித்தபோது, உரத்தின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெலுல்ல கமநல சேவைப் பகுதிக்கு வழங்கப்பட்ட இயற்கை உரம் தரமற்றது காரணமாக நிராகரிக்கப்பட்டது. புத்தள மற்றும் வெல்லவாய கமநல சேவைப் பகுதிகளில் 366,826 கிலோ உரம் விநியோகிக்கப்பட்டது, ஆனால் பொதிகளில் உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, ஊட்டச்சத்து கலவை அல்லது தொகுதி குறியீடு போன்ற விவரங்கள் சேர்க்கப்படவில்லை. வழங்கப்பட்ட தரமற்ற இயற்கை உரத்திற்கு ரூபா.10,729,631, அதாவது செலுத்த வேண்டிய மதிப்பில் 65 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் பயனற்ற செலவாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.	அவதானிப்புடன் உடன்படுகிறேன்.	தரமான உரமானது விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

- (இ) மொனராகலை மாவட்டத்தில் உள்ள புத்தல பிரதேச செயலகத்தின் கோனகன் ஆரா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பெலஸ்ஸ குளத்தை புதுப்பிப்பதற்காக ஊவா மாகாண செயற்திட்ட இயக்குநர் 2022 ஜனவரி 06 அன்று ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். 2024 அக்டோபர் மாதத்திற்குள், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பெலஸ்ஸ குளத்தை புதுப்பிப்பதை கைவிட்டதுடன் அந்த நிறுவனத்திடமிருந்து தாமதக் கட்டணங்களை வசூலிக்கவும் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- அவதானிப்புடன் உடன்படுகிறேன். DAD இன் பரிந்துரையின் பேரில், கழிக்கப்பட்ட தாமதக் கட்டணங்களை கழித்து, CSIAP ஊவா PMU விடம் பணம் செலுத்தியுள்ளது.
- செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட நேரத்தினுள் பூர்த்திசெய்யப்பட்டு தாமதக்கட்டணங்கள் அறவிடப்பட வேண்டும்.
- (ஈ) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சமகுளிய குளத்தின் வண்டல் மண் அகற்றுதல் மற்றும் குளக்கரையை புனரமைப்பதற்காக ரூபா.9.792 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தத் தொகையில் ரூபா.38.92 மில்லியன் மீதமுள்ளது. மீதமுள்ள நிதியைக் கொண்டு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான சமகுளிய குளக்கரை அமைந்துள்ள பகுதிக்கு வெளியே உள்ள ஜீல்பல்லம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள 9 விவசாய வீதிகள் புதுப்பிக்கப்பட்டன. விவசாய வீதியின் புனரமைப்புக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூபா.37.526 மில்லியன் ஆகும், மேலும் அது குளத்தின் கூடுதல் பகுதியாக சேர்க்கப்பட்டு சமகுளிய குளத்திற்கு வெளியே அமைந்துள்ள சாலையின் புனரமைப்புக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. அதன்படி, சமகுளிய குளத்தின் நிச்சயமற்ற செலவு மாறுபாடு 65 சதவீதம் வரை அதிகரித்தது. அந்த மாறுபாடு செயற்திட்ட பணிப்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை மீறியது. அதன்படி, செயற்திட்ட அதிகாரிகள் ஒப்பந்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டு, செயற்திட்ட நோக்கங்களுக்கு முரணான வகையில் வெளிநாட்டு கடன் நிதியை செலவிட்டுள்ளனர்.
- அவதானிப்புடன் உடன்படுகிறேன். தலைப்புள்ள விஷயம் தொடர்பானவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டது, மேலும் குழுவின் அறிக்கையை நாங்கள் ஏற்கனவே பெற்றுள்ளோம். குழுவின் அறிக்கையை அங்கீகரித்த பிறகு, குழுவின் பரிந்துரையின்படி மேலும் நடவடிக்கைகள் DPD அலுவலக மட்டத்தில் எடுக்கப்படும்.
- ஒப்பந்த நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.

3.3 களப்பரிட்சிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதிலளிப்பு	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) CSIAP செயற்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலையடி குளத்தை புதுப்பிப்பதற்காக 2022 அக்டோபர் 21 அன்று ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தத்தின்படி, 2023 அக்டோபர் 17 ஆம் திகதிக்குள் புதுப்பித்தல் பணி	அவதானிப்புடன் உடன்படுகிறேன். கவனிக்கப்பட்ட குறைபாடுகள் (தரத்திற்கு ஏற்றதாக இல்லாத பணிகள் மற்றும் மதகுக்கு அருகில்	செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட நேரத்தினுள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

முடிக்கப்படவிருந்தாலும், அது 2024 மார்ச் 14 ஆம் திகதி வரை முடிக்கப்படவில்லை. சில கட்டுமானங்கள் தரநிலையாக இல்லை, மேலும் மதகு அருகே நீர் கசிவுகள் காணப்பட்டன.

கசிவு போன்றவை) ஒப்பந்ததாரரால் உண்மையான நிறைவு திகதிக்கு முன்பே சரிசெய்யப்பட்டன.

- (ஆ) காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய செயற்திட்டத்தின் கீழ் ரூபா.210,321,170 மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் தெஹியத்தவல வாவி, உனகொல்லேவ வாவி, மொரகஸ்வெவ மற்றும் கடபத வாவி ஆகியவற்றின் புதுப்பித்தலில் ஒப்பந்த காலம் 2024 மார்ச் இல் முடிவடைந்த போதிலும், ஒப்பந்த காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெஹியத்தவல வாவியின் மதகிலிருந்து நெல் வயல்களுக்கு நீரை கொண்டு செல்லும் மண் வாய்க்கால் முடிக்கப்பட்டிருந்தாலும், மண் வாய்க்காலின் அணை மழையால் பெருமளவில் அடித்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டது மற்றும் பண்ணை வாக்குப்பதிவு அமைப்பு உடைந்து தண்ணீரில் மூழ்கியது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் காலம் 2024 பெப்ரவரி 08 அன்று காலாவதியான போதிலும், தெஹியத்தவல வாவி அணை, உனகொல்லாவ வாவி அணை மற்றும் கடஹத வாவி அணை ஆகியவை மண் மற்றும் சரளைகளைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்படவில்லை மற்றும் 2024 மார்ச் அளவில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
- அவதானிப்புடன் செயற்திட்டத்தின் உடன்படுகிறேன். நடவடிக்கைகள் ஒப்பந்த காலத்தில் அந்தப் பகுதியில் கடுமையான திட்டமிடப்பட்ட நேரத்தினுள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். வானிலை நிலவியது, இதன் விளைவாக, கட்டப்பட்ட மண் கால்வாய் அடித்துச் செல்லப்பட்டது.

3.4 குறைபயன்பாடுடைய வளங்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதிலளிப்பு	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதி பயன்பாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டபோது, WB/IDA கடனால் மொத்த ஒதுக்கீட்டில் ஐக்கிய அமெரிக்க டொலர் 110 மில்லியனில் இருந்து இந்த செயற்திட்டம் ஐக்கிய அமெரிக்க டொலர் 62.37 மில்லியன் நிதியை மட்டுமே பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. சதவீதமாக, இது 56.7 சதவீதமாகும். எனவே, மீதமுள்ள ஒரு வருட காலத்தை மீதமுள்ள நிதிகளுடன் கருத்தில் கொள்ளும்போது நிதியின் பயன்பாடு பயனற்றாகவிருந்தது.	அவதானிப்புச் சரியானது.	செயற்திட்டத்தின் பணிகள் திட்டமிடப்பட்ட நேரத்தினுள் முடிக்கப்பட்டு நிதிகள் திறமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
(ஆ) CSIAPக்கு இலங்கை அரசின் மொத்த ஒப்புக்கொள்ளப்பட்ட பங்களிப்பு ரூபா.2,820 மில்லியனாக இருந்தாலும், மீளாய்வாண்டில் அரசாங்க நிதியின் ஒட்டுமொத்த பயன்பாடு ரூபா.1,775 மில்லியனாக மட்டுமே இருந்தது, மேலும் இது ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையில் 63	இந்தத் தொகையிலிருந்து ரூபா.1,775 மில்லியன் 2025/2026 ஆம் ஆண்டுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த	செயற்திட்டத்தின் பணிகள் திட்டமிடப்பட்ட நேரத்தினுள் முடிக்கப்பட்டு நிதிகள்

சதவீதத்திற்குச் சமம். அடுத்த ஆண்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட அரசாங்க நிதியில் மீதமுள்ள 37 சதவீதத்தைப் பயன்படுத்துவது நிச்சயமற்றது.

ரூபா.1,775 மில்லியனில், திறமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகை செயற்திட்ட நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக செலவிடப்படும். இருப்பினும், 2025 மே அளவில் ரூபா.295 மில்லியன் செயற்திட்டத்தால் செலவிடப்பட்டுள்ளது.

(இ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு, செலுத்தப்படாத ஐக்கிய அமெரிக்க டொலர் 30,050,660.35 தொகைக்கு, 2024 ஆம் ஆண்டில் ரூபா.30,946,351 கடப்பாட்டுக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

அவதானிப்புடன் நிதியை உடன்படுகிறேன். திறமையாகப் பயன்படுத்த வேண்டும்.

(ஈ) 2021 ஆம் ஆண்டில், அடையாளம் காணப்பட்ட 06 விவசாய ஆய்வகங்களுக்கு உருவாக்கப்பட்ட உரத்தின் தரத்தை அளவிடுவதற்குத் தேவையான ஆய்வக ரீஜென்ட்கள், ரசாயனங்கள் மற்றும் ஆய்வக கண்ணாடிப் பொருட்கள் போன்ற ஆய்வக உபகரணங்கள் மற்றும் ஆய்வக நுகர்பொருட்களை வாங்குவதற்காக செயற்திட்டத்தின் மூலம் ரூபா.233.3 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த ஒதுக்கீட்டிலிருந்து ரூபா.14,088,232 செலவழிக்கப்பட்டு வாங்கப்பட்ட கெஜெல்தால் சிஸ்டம் கம்ப்ளீட் வித் டைஜஸ்டர் டிஸ்டில்லேஷன் யூனிட், ஸ்கர்ப்பர் பம்ப் டில்ட்ரோட்டர் மற்றும் டியூப் மற்றும் ஸ்டெரிலைரேஷன் ஓவன், மபிள் பர்னஸ் உபகரணத் தொகுப்புகள் அம்பாறை இடை-மாகாண விவசாய பிரதிப் பணிப்பாளரின் மண் அறிவியல் ஆய்வகத்திற்கு வழங்கப்பட்டன. மேற்கண்ட இயந்திரங்களின் பாதுகாப்பற்ற சேமிப்பு காரணமாக, அவை எலிகளால் அழிக்கப்பட்டு பயன்படுத்த முடியாததாகிவிட்டன. அந்த இயந்திரங்களின் தேவை அடையாளம் காணப்படாததாலும், தேவை இல்லாத நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாலும் செலவிடப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது.

இந்த உபகரணமானது சொத்துக்களை முந்தைய முறையாகவும் அரகாங்கத்தால் பாதுகாப்பாகவும் செயல்படுத்தப்பட்ட சேமித்து இயற்கை வைப்பதற்கு உர ஊக்குவிப்பு திட்டத்தின் அறிவுறுத்தல்கள் கீழ் இந்த வழங்கப்பட வேண்டும். இந்த செயற்திட்டத்தால் வாங்கப்பட்டது. இந்த உபகரணமானது அம்பாறை இடை-மாகாண விவசாய பிரதிப் பணிப்பாளரிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை செயற்திட்டத்திற்காக அந்த உபகரணங்களை பாதுகாப்பாக சேமித்து பயன்படுத்துவதற்கு அவர்கள் பொறுப்பு கணக்காய்வு அவதானிப்பில் சுட்டிக்காட்டப்பட்டபடி, அந்த பொறுப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அந்த விசயத்தை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.

3.5 சர்ச்சைத் தன்மையுடைய விடயங்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதிலளிப்பு	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) 15,000 கிலோ மஞ்சள் விதைகளை வாங்குவதற்கான விலைமனு 2021 ஏப்ரல் 22 அன்று அழைக்கப்பட்டு விலைமனுக்கள் 2021 மே 02 அன்று திறக்கப்பட்டு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டன. மேற்படி குழுவின் பரிந்துரைகள் 2021 மே 09 அன்று பெறப்பட்டன, அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், பெறுகை குழு 2021 மே 10 அன்று மீண்டும் கூடியது. மேற்படி குழுவின் உறுப்பினர்கள் மஞ்சள் விதைகளை வாங்குவது தொடர்பாக அன்றைய தினம் முடிவெடுத்து, 2021 மே 10 அன்று வழங்குனருக்கு கொள்முதல் ஆணையை அனுப்பினர். செயற்திட்டத்தின் பிரதி ஆணையாளர் (ஊவா) மஞ்சள் விதைகளை வாங்குவதற்காக ரூபா.2,927,300 செலுத்தியுள்ளார். மஞ்சள் விதை விநியோக ஆவணங்களை ஆய்வு செய்தபோது, மஞ்சள் விதை கட்டளை வழங்கப்பட்ட திகதியில், அதாவது 2021 மே 10 அன்று விவசாயிகளுக்கு அதிக அளவு மஞ்சள் விதைகள் விநியோகிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மஞ்சள் விதைகளை வாங்குவதற்கான செயற்திட்ட பணிப்பாளரின் அனுமதி 2021 செப்டெம்பர் இல் பெறப்பட்டது, ஆனால் பிரதி செயற்திட்ட பணிப்பாளர் (ஊவா) மஞ்சள் விதை பெறுகை ஒப்பந்தத்தில் 2021 மே 10 அன்று கையெழுத்திட்டார்.	அவதானிப்புடன் உடன்படுகிறேன்.	பெறுகை வழிகாட்டிகள் பின்பற்றப்பட வேண்டும்.
(ஆ) இந்த செயற்திட்டம் ட்ரோன்களின் தேவையை அடையாளம் காணவில்லை. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள புஞ்சியப்பு ஐந்துரா குளத்தின் புனரமைப்புக்காக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத ட்ரோன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வரைபடங்களைப் பெறுவதற்காக ஒப்பந்ததாரருக்கு ரூபா.2,242,000 செலுத்தப்பட்டது. ஆனால் இந்த வரைபடங்கள் பெறப்படவில்லை. இருப்பினும், ட்ரோன் வரைபடங்களைப் பெறாமலேயே ஒப்பந்ததாரருக்கு ரூபா.2,242,000 செலுத்த தென் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் அனுமதி வழங்கினார்.	மேற்படி விவகாரங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தென் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளோம். அறிக்கை கிடைத்தவுடன் தொடர்புடைய அனைத்து விளக்கங்களையும் உடனடியாக வழங்க விரும்புகிறோம்.	ட்ரோன் வரைபடங்களைப் பெறாமல் ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்திய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) ஒப்பந்த எண் LK-MOA-373009-GO-RFQ-SP இன் கீழ், விவசாய பாதுகாப்பு வலைகளை வாங்கும் போது வலைகளின் நீளம் 150 மீட்டருக்கு பதிலாக 100 மீட்டராகவும், உத்தரவாத காலம் 5 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுகளாகவும் குறிப்பிடப்பட்டதை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கருத்தில் கொள்ளவில்லை. மேலும், 40 பொலித்தீன் தழைக்கூளம் வாங்குவது தொடர்பான விவரக்குறிப்புகள், வழங்கப்பட்ட தயாரிப்பில்	விவரக்குறிப்புகளில் சில குறைபாடுகள் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் பெறுகை நிறுவனமாக பிரதி செயற்திட்ட பணிப்பாளர் அலுவலகம், நல்ல பெறுகைக்கான விவரக்குறிப்பைத்	விலைமனு ஆவணங்களில் பிழைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வழங்குனர்களின் விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் இருக்க வேண்டும் என்றும், உத்தரவாதக் காலத்தில் உபகரணங்களில் ஏதேனும் உற்பத்தி குறைபாடுகள் இருந்தால், வழங்குனர்கள் சொந்த செலவில் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.

தயாரிப்பதிலும் அங்கீகரிப்பதிலும் சிறந்த மற்றும் மேம்பட்ட முறையில் செயல்படுத்த உடனடி திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

(ஈ) காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய செயற்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்களில், சிரேஸ்ட பொறியியல் ஆலோசகர் (மாதாந்த கொடுப்பனவு ரூபா. 190,000), மீ ஓயா பொறியியல் ஆலோசகர் (மாதாந்த கொடுப்பனவு ரூபா. 110,000), யான் ஓயா பொறியியல் ஆலோசகர் (மாதாந்த கொடுப்பனவு ரூபா. 110,000), திரப்பனே உழவர் பயிற்சி பள்ளி ஒருங்கிணைப்பாளர் (மாதாந்த கொடுப்பனவு ரூபா. 160,000) ஆகியோர் நேர்காணல்கள் இல்லாமல் பணிக்கமர்த்தப்பட்டனர் மற்றும் செயற்திட்ட பணிப்பாளர் பங்கேற்ற பெறுகை குழு மூலம் சுய விபரங்களை மதிப்பாய்வு செய்து மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். அதன்படி, ஆலோசகர் பெறுகை வழிகாட்டி கோவையின் அத்தியாயங்கள் 4,5,6,7,8 இல் உள்ள வழிமுறைகளை செயற்திட்ட இயக்குநர் புறக்கணித்து செயல்பட்டார்.

இந்தக் கருத்து சரியானது. அனைத்து அதிகாரிகளின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆலோசகர் பெறுகை வழிகாட்டி கோவையின் பிரகாரம் ஆலோசகர் ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டும்.